

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (“நிலையம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிலையத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிலையம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிலையத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர

தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிலையத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிலையத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் பொதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிலையத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிலையம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

- 1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்
1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியம இலக்கம் 01 இன் 48 பந்தியின் பிரகாரம் வருமானத்தை செலவினத்திற்கு பதிலீடு செய்யக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்த போதும் கேட்போர் கூடத்திற்குரிய வருமானம் ரூபா 933,715 தொகை மற்றும் ஆண்டினுள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்போர் கூடத்திற்குரிய செலவினம் ரூபா 539,031 ஆன தொகையை ஒவ்வொன்றிற்கு பதிலீடு செய்து கேட்போர்கூடத்தின் வருமானமாக ரூபா 394,684 ஆன தொகை நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.	கேட்போர்கூடத்திற்குரிய வருமானம் மற்றும் செலவினத்தை வெவ்வேறாக எதிர்வரும் கணக்குகளில் காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	நியமம் பிரகாரம் வருமானம் மற்றும் செலவினம் ஒவ்வொன்றிற்கு பதிலீடு செய்யாது வெவ்வேறாக நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட வேண்டும்.
(ஆ) இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியம இலக்கம் 07 இன் 92 பந்தியின் பிரகாரம் முழுமையாக தேய்மானம் செய்யப்பட்டிருந்த போதும் முழுமையாக தேய்மானம் செய்யப்பட்டிருந்த போதும் தொடர்ந்தும் பயன்பாட்டில் காணப்படும் கிரயம் பெறுமதி ரூபா 462,659,616 பெறுமதியான ஆதன பொறிகள் மற்றும் உபகரணங்கள் 3,178 உறுப்புகளின் மொத்த முன்கொண்டு செல்லும் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	முழுமையாக தேய்மானம் செய்யப்பட்டிருந்த போதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஆதன பொறிகள் மற்றும் உபகரணங்கள் பெறுமதியை குறிப்பொன்றாகவும் காண்பிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	முழுமையாக தேய்மானம் செய்யப்பட்டிருந்த போதும் தொடர்ந்தும் பயன்பாட்டில் காணப்படும் சொத்துக்களின் பெறுமதி வெளிப்படுத்தப்பட வேண்டும்.
(இ) நிலையத்தில் செயற்திட்ட தொழில்நுட்ப ஒப்படை மற்றும் வணிக தொழில்நுட்ப பரிமாற்ற செயற்திட்டங்களின் கீழான மேலுக்கை வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்த, முறையே ரூபா 95,659,068 மற்றும் 22,039,616 ஆன வருமானம் மற்றும் அதற்குரிய செலவினமான ரூபா 62,120,252 தொகைக்கான செயற்திட்ட வருமானம் மற்றும் செலவினத்தை இனங்காணும் கொள்கையை இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியம இலக்கம் 10 இன் 39(அ) பந்தியின் பிரகாரம் வெளிப்படுத்தப்பட்டு இருக்கவில்லை.	செயற்திட்டத்தின் வருமானங்கள் மற்றும் செலவினங்களை இனங்காணும் கொள்கையை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதென.	செயற்திட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் கணக்கீடு செய்யும் போது அதற்குரிய கணக்கீட்டு கொள்கையை வெளிப்படுத்த வேண்டும்.

- (ஈ) மீளாய்வாண்டினுள் திறைசேரியினால் முலதன மானியங்களில் நிதிச் செயலாற்றல் கிடைத்த மானியம் ரூபா 30,598,147 பெறுமதிகளிலிருந்து 2024 கூற்றில் தொகை இலங்கை பொதுத் துறை ஆண்டில் பயன்படுத்தப்பட்ட காண்பிக்கப்பட்டுள்ளரூபா கணக்கீட்டு நியம இலக்கம் 11 அளவு ரூபா 41,936,946 41,936,946 ஆன பிரகாரம் பறிமாற்றமல்லாத கொடுக்கல் ஆக இனங்கண்டுள்ளதுடன் பெறுமதி ஆண்டிற்கான வாங்கல்களிலிருந்து கிடைத்த வருமானமாக இனங்காணாது தேறிய காலக்கழிவு ஆனதுடன் சொத்துக்கள்/உரிமை முலதனமாக வருமானத்தின் கீழ் ஆண்டினுள் கிடைத்த காண்பிக்கப்பட்டிருந்தது. வருமானத்தின் கீழ் மொத்த முலதன நிதிஏற்பாட்டை வருமானமாக இனங்காண வேண்டும்.
- (உ) நிர்மாண ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படும் வருமானங்கள் மற்றும் செலவினங்கள் வருமானம் ஈட்டும் நோக்கில் இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு செயற்படும் வணிக செயற்திட்ட கிரயம் நியம இலக்கம் 16 இன் 41 பந்தியின் தன்மையிலான நிர்மாண செயற்திட்டங்களில் நடைமுறை வேலை நடைமுறை வேலையாக காண்பிக்கப்படக் பிரகாரம் கணக்கீட்டு செய்ய வேண்டிய வேலை நடைமுறை கூடாததுடன் நியம போதும், மீளாய்வாண்டினுள் பெறுமதி நடைமுறை இலக்கம் 16 பிரகாரம் செயற்படுத்திருந்த வணிக நிதிக்கூற்றுக்களில் கணக்கீட்டு செய்ய தன்மையிலான 12 நிர்மாண நிதிக்கூற்றுக்களில் செய்யற்திட்டங்களிற்குரியதாக ரூபா சமர்ப்பிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை 34,882,366 ஆன செலவினம் எடுப்பதென.
- (ஊ) இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு இலங்கை பொதுத் துறை பணிக்கொடை ஓதுக்கத்திற்குரிய நியம இலக்கம் 19 இன் 76 பந்தியின் கணக்கீட்டு நியமத்திற்கு ஒதுக்கத்திற்குரிய பிற்சேவை நலன் பிரகாரம் ரூபா 114,695,335 இணங்கி எதிர்காலத்தில் கணிக்கொடை மற்றும் கடப்பாடு மற்ரும தொடர்புடைய நடைமுறை சேவை கிரயத்தின் தற்போதைய பெறுமானத்தை நடைமுறை சேவை கிரயத்தின் தற்போதைய கணக்குகளில் காண்பிக்க நடவடிக்கை பெறுமானத்தை நிதிக்கூற்றுக்களில் எடுத்திருக்கவில்லை. காண்பிக்க வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

- (அ) நிலையம் மற்றும் வரிசை அமைச்சு இணைந்து செயற்பட்ட செயற்திட்டத்திற்குரியதாக பெற வேண்டிய ரூபா 2,337,359 மீதியொன்று வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய மீதியின் கீழ் காண்பிக்கப்பட்ட காரணத்தால் சம அளவினால் பொறுப்பு கூடுதலாக ரூபா 2,337,359 தொகை எதிர்காலத்தில் சரி செய்யப்படுவதென.
- பெற வேண்டிய செலுத்த வேண்டிய மீதிகளை சரியாக கணக்குகளில் காண்பிக்க வேண்டும்.

மற்றும் சொத்துக்கள் குறைவாக காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ)	கைத்தொழில் சபைக்குரிய மதிலொன்றை ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகை (VAT உடன்) நிலையத்தின் இனங்காண்டிருந்தமையால் அளவினால் மற்றும் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.	அபிவிருத்திச் சபைக்குரிய நிர்மாணிப்பதற்கான நிலையத்தினால் ரூபா 3,543,215 செலவினத்தை சொத்தொன்றாக சம கூடுதலாக குறைவாக	இந்த அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மூலதன சொத்துக்களாக கணக்குகளில் காணப்படுகின்றன. அதன் பிரகாரம் இடிந்து விழுந்திருந்த மதிலை திருத்துவதது துரிதப்படுத்த வேண்டிய கடமையாவதுடன் தேவையான நிதிஏற்பாடு 2024 மூலதன பாதீட்டினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஆண்டு இறுதியில் நிதிக்கூற்றுக்களில் சொத்தொன்றாக இனங்காணப்பட்டள்ளது.	வளவில் இவ்வாறான அசையாத தன்மைலான சொத்து, சொத்துக்களாக கணக்கீடு செய்ய முடியுமாவது அமைந்துள்ள காணிக்காக நிலையத்திற்கு உரிமையை இருந்தால் மாத்திம் ஆகும். அவ்வாறு இல்லாத வெளித்தரப்பினர்களுடைய சொத்துக்கள் மூலதனமாக்க கூடாததுடன் மேற்கொண்ட செலவினத்தை உரிய வாரு அறவிடுவதற்கு அல்லது செலவினமாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-----	---	--	---	--

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 756	2024 ஆண்டிற்குரியதாக வருடாந்த பண்டக கணிப்பீட்டு அறிக்கையை இந்த அறிக்கை திகதி வரையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கியிருக்கவில்லை.	பண்டக கணிப்பீட்டு அறிக்கையை விரைவில் வழங்குவதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது	பண்டக கணிப்பீட்டு அறிக்கையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ)	2021 நவம்பர் 16திகதிய 2021/01 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அரசு முயற்சிகளுக்கான செயற்பாட்டு கைநூலில் 6.6 பிரிவு	2023 ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்காததுடன் 2024 ஆண்டின் வரைபு ஆண்டறிக்கையை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	ஆண்டின் 2023 ஆண்டறிக்கை அமைச்சுக்கு அனுப்பியுள்ளது. 2024 ஆண்டறிக்கையின் வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது.	உரிய கால சட்டகத்தினுள் ஆண்டறிக்கையை முன்வைப்பதற்காக அமைச்சின் ஊடாக பாராளுமன்றத்திற் கு அனுப்ப வேண்டியதுடன் வரைபு ஆண்டறிக்கையின் பிரதியொன்றை கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
-----	---	--	---	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 30,659,721 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த கடந்த ஆண்டின் மிகை ரூபா 4,878,740 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 25,780,981 வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. நிர்வாக செலவினம் ரூபா 44,069,138 இனால் அதிகரித்தமைக்கு ஒப்பாக அரசாங்க மானியம் ரூபா 70,481,740 இனால் அதிகரித்தமை இந்த வளர்ச்சிக்கு பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) நிலையத்தின் முக்கிய செயற் பணி, பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவதனுடாக பொறியியல் தொழில்நுட்பத்தை அடைந்து கொள்ளல், பயன்படுத்தல் மற்றும் ஒப்படைத்தலான போதும் நாட்டின் அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவது மற்றும் மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்தக் கூடியவாறு புதிய கண்டுபிடிப்புக்களை செய்தல் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அதற்கான சந்தை வாய்ப்பினை இனங்காண்பதனுடாக நிலையத்தின் மற்றும் நாட்டின் வருமான ஈட்டலை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் பணிகளை ஒழுங்குபடுத்திக்	நிலையத்தின் விடயப்பரப்பின் கீழ், பொறியியல் ரீதியான பணிகளிற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அதனுடாக இலங்கை சமூகத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வது முக்கிய நோக்கமாகும். அதன் பிரகாரம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் மக்கள் மயப்படுத்துவதுவனுடாக வருடாந்தம் அரசு பாதீட்டினால் நிதிஏற்பாடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் பண சேமிப்பு மற்றும் நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவதனுடாக	நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் பணிப்பொறுப்புக்க ள் மேற்கொள்வதன் மீது கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக வெளித்தரப்பினரால் பெற்றுக் கொள்ளம் செயற்திட்டங்கள், தொழில்நுட்ப ஒப்படைப்பு செயற்திட்டங்களாக மேற்கொள்ள அல்லது அதனுடாக வருமானம் ஈட்ட கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டில் தொழில்நுட்ப ஒப்படைப்பு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக ரூபா 33,538,816 ஆன தேறிய வருமானத்தை ஈட்டியிருந்தது.

உள்நாட்டு பொருளாதாரத்திற்கு கனிசமானளவு சார்பு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்த நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

(ஆ) திறைசேரினால் வருடாந்தம் வழங்கும் மூலதன நிதியம் நிலையத்தின் ஆரம்ப நோக்கங்களிற்காக பயன்படுத்துவதற்கு பதிலாக கோரிக்கை வைப்புகளில் முதலீடு செய்வது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டு இறுதியில் இந்த வைப்புக்களின் பெறுமதி ரூபா 170,500,000 தொகை ஆனது. அவ்வாறு இருந்த போதும் நிலையம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டில் முறையே ரூபா 334,811,147 தொகை மற்றும் ரூபா 259,228,326 தொகை திறைசேரி மானியம் பெற்றுக்கொண்டிருந்தது.

2024 ஆண்டின் போது முன்னைய ஆண்டுகளிற்கு ஒப்பாக உள்நாட்டு கைத்தொழிலிற்காக தேவையான தொழில்நுட்ப த்தை மேம்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் அதிக அளவொன்றை பூர்த்தி செய்யயதுள்ளது. 2025 ஆண்டில் வைப்புகளை பயன்படுத்தி நிறுவத்தின் சேவைகளை விரிவாக்க தேவையான ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதற்கு இப்போது திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது.

திறைசேரி மானியமாக வழங்கும் தொகை உரிய நோக்கங்களிற்கு பயன்படத்தப்பட வேண்டும்.

(இ) நிலையத்தில் நிதிக்கூறுறுக்கள் பிரகாரம் மீளாய்வாண்டில் ரூபா 30,659,721 தொகை தேறிய மிகையாக காண்பிக்கப்பட்ட போதும், ரூபா 507,757,266 தொகையான மொத்த வருமானத்தினுள் அரச மானியம் மற்றும் பிற்போடப்பட்ட வருமானத்திற்குரிய காலக்கழிவு தவிர்த்து செயற்பாட்டு வருமானம் ரூபா 138,736,912 தொகை மாத்திரம் ஆனதுடன், செலவினம் ரூபா 434,137,192 ஆனது. அதன் பிரகாரம் செயற்பாட்டு பணிகளினால் நிலையம் ரூபா 295,400,279 தொகையான பற்றாக்குறையை பெற்றிருந்தது. மேற்குறித்த செலவினத்தினால் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும்

2024 ஆண்டிற்குரியதாக தொழில்நுட்ப பரிமாற்ற செயற்திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள உண்மையான வருமானம் ரூபா 95,659,068 தொகை ஆவதுடன் அதற்காக மேற்கொள்ளப்பட்ட உண்மையான செலவினம் ரூபா 62,120,252 ஆகும். அதன் பிரகாரம் வணிக செயற்திட்டங்களிலிருந்து ரூபா 33,538,816 ஆன மிகையொன்று கிடைத்துள்ளது.

தொழில்நுட்ப பறிமாற்ற செயற்திட்டங்களி ல் மாத்திரம் ரூபா 33,538,816 ஆன மிகையொன்றை பெற்றுக் கொண்டிருந்த போதும் மொத்த செயற்பாட்டு வருமானத்தை மற்றும் செலவினத்தை கருதும் போது பற்றாக்குறையொ ன்றை பெற்றிருந்தது. நோக்கங்களை

தொழில்நுட்ப பறிமாற்றத்திற்காக
செலவிடப்பட்டிருந்தது ரூபா
87,647,657 தொகை அதாவது 18
சதவீதம் மாத்திரம் ஆனதுடன் ரூபா
346,489,535 தொகை அதாவது 72
சதவீதம் நிர்வாக செலவினத்திற்காக
செலவு செய்யப்பட்டிருந்தது.

அடைந்து
கொள்வதன் மீது
மற்றும்
செயற்பாடுகளிற்கு
ரிய
செயலாற்றலை
அதிகரித்தக்
கொள்வது மீது
கூடிய கவனம்
செலுத்த
வேண்டும்.

3.2 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
இன்கியுபேடர் தொழில்நுட்ப பிரிவிற்கு சொந்தமான ரூபா 65,186,117 பெறுமதியான 07 இயந்திரங்கள் 2017 ஆண்டு முதல் பயன்படுத்தாது காணப்பட்டன. மேலும் விசேட இயந்திர பாகங்கள் மற்றும் ஆயுத பாகங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும், வேலை நிலையில் காணப்படும் ரூபா 21,130,894 பெறுமதியான 06 இயந்திரங்கள் மீளாய்வாண்டினுள் எவ்வித கடமைகளுக்கும் பயன்படுத்தாது குறைபயன்பாட்டுடன் வைக்கப்பட்டிருந்தது.	2023 ஆண்டிற்கு ஒப்பாக 2024 ஆண்டில் மூன்று இயந்திரங்கள் குறைவாக பயன்படுத்தப்பட்டு இருந்ததுடன் CMM இயந்திரம் ஆண்டு நடுவில் செயலிழந்திருந்ததுடன் அதன் செயற்படு காலம் குறைந்துள்ளது. மேலும் CNC Hard ford இயந்திரம் மற்றும் Surface Grinder இற்காக போதியவாறு வேலை இருக்காததுடன் அதை தவிர்த்துக்கொள்ள Business Development Centre உடன் சேர்ந்து புதிய வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறேன். இங்கு குறிப்பிடப்படும் 07 இயந்திரங்களை திருத்துவதற்கு அனுப்பியிருந்ததால் அவை பயன்படுத்தப்படாது காணப்பட்டன.	இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்திற்றொள்ள முடியுமானவாறு பணிப்பொறுப்புகளை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.